(இ) எவ்வளவு மூலதனம் மத்திய அரசினுல் இவைகளுக்கு முடக்கப்பட்டிருக்கிறது?

மாண்புமிகு திரு. எஸ். மாதவன் : (அ) & (இ) சபை முன் ஒரு அறிக்கை[a] வைக்கப்பட்டிருக்கிறது.

Medium of instruction for Science subjects

* 171 *Q.*—THIRU N. R. THIAGARAJAN : Will the Hon. the Minister for Education and Industries be pleased to state—

(*a*) whether it has been decided to introduce Tamil as the medium of instruction for Physics, Chemistry, Botany and Zoology branches of the P.U.C. in the Government Colleges during the academic year 1968–69; and

(*b*) if so, whether text books therefor are ready ?

விஞ்ஞான பாடங்கள் நடத்த பயிற்சி மொழி

திரு. என். ஆர். தியாகராஜன் : மாண்புமிகு கல்வி-தொழில் அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட விளுக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) 1968–69-ஆம் கல்வி ஆண்டில் அரசாங்க கல்லூரிகளில் புகுமுக வகுப்பில் தமிழிலேயே பௌதிகம், ரசாயனம், தாவர இயல், மிருக இயல் ஆகிய பாடங்களை போதிக்க முடிவு செய்யப் பட்டிருக்கிறதா?

(இ) ஆமெனில், இதற்குண்டான புத்தகங்கள் தயாராகி விட்டனவா?

மாண்புமிகு திரு. எஸ். மாதவன் : (அ) & (இ) ஆம்.

Mangaiyarkarasi High School, Madurai

* 172 *Q.*—THIRU N. R. THIAGARAJAN : Will the Hon. the Minister for Education and Industries be pleased to state—

(*a*) whether the Tamil Nadu High Court cancelled the recognition given by the Tamil Nadu Government to the Saraswathi High School which collapsed at Madurai by changing its name as Mangaiyarkarasi High School; and

(*b*) if so, the action taken thereon by the Government ?

மங்கையர்க்கரசி உயர்நிலைப் பள்ளி

திரு. என். ஆர். தியாகராஜன்: மாண்புமிகு கல்வி—தொழில் அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட விளுக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்:

(அ) மதுரையில் இடிந்து விழுந்த பள்ளிக்கு சரஸ்வதி உயர் நிலைப் பள்ளி என்ற பெயரை மாற்றி மங்கையர்க்கரசி உயர்நிலைப் பள்ளியென்று அரசு அனுமதி கொடுத்ததை உயர்நீதி மன்றம் ரத்து செய்ததா ?

---

a Printed as Appendix II on pages 569–570.